



### ஒன்ட்டேரியோ அரசாங்கமானது மாகாண அளவிலான இரண்டாவது அவசர நிலையை பிரகடனம் செய்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 13, 2020) – நேற்றைய தினம், ஒன்ட்டேரியோ அரசாங்கமானது அவசர நிலை மேலாண்மை மற்றும் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் [Emergency Management and Civil Protection Act (EMCPA) கீழாக, ஜனவரி 13 விடிகாலை 12:01 மணியிலிருந்து மாகாண அளவிலான அவசரநிலையைப் பிரகடனம் செய்கிறது.

ஜனவரி 14, 2021 தேதி விடிகாலை 12:01 மணியிலிருந்து, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருந்துகொள்ளவேண்டும் எனும் ஆணையைப் பிறப்பிக்கிறது; இதில் மளிகை அல்லது மருந்துக்கடைக்கு செல்வது, அத்தியாவசிய சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகுவது அல்லது உடற்பயிற்சி அல்லது அத்தியாவசிய வேலை போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்கு செல்வதற்கு விதிவிலக்கு உண்டு.

இந்த ஆணையும், மற்றும் பிற புதிய அல்லது ஏற்கெனவே இருக்கின்ற பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தும், ஒவ்வொரு வீட்டாரும் தமது நடமாட்டத்தையும் மற்றும் தனக்கு அடுத்து இருப்பவர்களுடன் தினசரி கொள்ளும் தொடர்புகளையும் குறைத்துக்கொள்வதை இலக்காக கொண்டதாகும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வதைக் குறைப்பதுடன், தங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியும் என்பவர்களை அவரவர் வீட்டில் இருந்தே பணியாற்றுவதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்

பின்வரும் கூடுதல் பொதுச் சுகாதார நடவடிக்கைகளும் கூட அமலாக்கம் செய்யப்படுகின்றன:

- திறந்த வெளியில் கூடும் கூட்டங்கள் மற்றும் சமூகத்தினர் கூடும் கூட்டங்களில், இனிமேற்கொண்டு, ஐந்தே நபர்கள் மட்டுமே இருக்கலாம்.
- திறந்திருக்கும் வணிக அமைப்புகள் அல்லது நிறுவனங்களில் உட்புறமாக வேலை செய்யும் தனிநபர்கள் முக கவசம் அல்லது முகத்திரையை அணிவது அவசியமாகும். திறந்த வெளிகளில் இரண்டு மீட்டர்களுக்கும் மேலான உடல்நீதியான சமூக இடைவெளி சாத்தியமில்லை என்னும் இடங்களில் முக கவசம் அல்லது முகத்திரையை அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.
- ஹார்ட்வேர் கடைகள், மதுபான சில்லரை விலைக் கடைகள் போன்ற அனைத்துவித அத்தியாவசியமற்ற கடைகள், மற்றும் போகிறபோக்கில் வெளியில் இருந்தவாறே சேகரித்துக்கொள்கின்ற அல்லது சேர்ப்பிக்கின்ற கடைகள் காலை 7 மணிக்கு பிறகுதான் திறக்க வேண்டும் மற்றும் மாலை 8 மணிக்கு மூடிவிட வேண்டும். இந்த வகை கட்டுப்பாட்டு நேரமானது,



உணவு, மருந்து, சமையல் வாயு மற்றும் வெளியில் எடுத்துச்செல்ல அல்லது சேர்ப்பிப்பதற்காக விற்பனை செய்யும் உணவகங்களுக்கு பொருந்தாது.

இந்த நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12, 2021 மற்றும் வியாழக்கிழமை, ஜனவரி 14, 2021, ஆகிய தேதிகளுக்கு இடையில் அமலுக்கு வருகின்றன; இதில் EMCPA யின் கீழாக மாகாண அளவிலான அவசர நிலை பிரகடனம், அந்த சட்டத்தின் கீழான ஆணைகள் மற்றும் ஒன்ட்டேரியோ மாகாணத்தை திறந்துவிடுதல் சட்டத்தின் [Reopening Ontario Act (ROA) கீழான ஒழுங்குமுறைக்கான திருத்தங்களும் அடங்கும்.

மாகாண அளவிலான அவசரநிலை பற்றி மேலும் படிக்க [இங்கே](#).செல்லவும்.

### புதிய சட்ட அமலாக்க நடவடிக்கைகள்

மாகாண அளவிலான அவசரநிலை பிரகடனத்தின் கீழாக, வழக்கு பதியும் அறிவிப்புகள் வழங்க மாகாண அரசாங்க அமலாக்கம், மற்றும் மாகாண அளவிலான குற்றங்களுக்கான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது; இதில், ஒன்ட்டேரியோ மாகாண போலீஸ், உள்ளூர் போலீஸ், உபசட்டங்களுக்கான அதிகாரிகள் மற்றும் மாகாண அளவிலான பணியிட ஆய்வாளர்கள் ஆகியோர் அடக்கம்; இவர்கள் வீட்டிலேயே இருங்கள் என்னும் ஆணைக்கு இணங்காதவர்கள், முகக் கவசம் அல்லது முகத்திரை அணியாதவர்கள் மற்றும் இந்த ஆணையை அமலாக்கம் செய்யாத சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கு வழக்கு பதியும் அறிவிப்புகள் வழங்க அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். ஆணைகளுக்கு இணங்க மாட்டேன் என்பவர்கள், அபராதங்கள் விதிக்கப்படுவது, மற்றும்/அல்லது ROA மற்றும் EMCPA யின் கீழாக வழக்கு பதிவது, ஆகியவற்றுக்கு ஆளாக நேரும்.

கட்டுப்பாடுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும்/அல்லது வழக்குப் பதியும் அறிவிப்பு வழங்கப்படும். ஒன்ட்டேரியோ மாகாணத்தை திறந்து விடுதல் சட்டம் மற்றும் நகரின் உப சட்டங்களின் விதிமீறலுக்கான அபராதங்கள், குற்றங்களின் தன்மையைப் பொருத்து \$500 முதல் \$100,000 வரை இருக்கலாம்.

### முகத்திரைகள் அணிவதன் கட்டாயம்

முகத்திரைகள் அணிதல் கட்டாயம் எனும் உப சட்டத்தின் கீழாக, ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து கட்டிடங்களின் உட்புறங்களிலும் மருத்துவம் அல்லாத முகக் கவசங்கள் அல்லது முகத்திரைகளை அணிவது அவசியமாகும். பொது நிறுவன அமைப்புக்கள் மற்றும் தொழில் அமைப்புக்கள் யாவும் தங்கள் உள்புற பணியிடங்களில் முகக் கவசங்கள் அல்லது முகத்திரைகளை அணிவதை கட்டாயப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த உபசட்டமானது, மருத்துவ காரணங்களுக்காக முகத்திரை அல்லது முகக் கவசம் அணிய முடியாத இந்த சில தனி நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு விலக்கு அளிக்கிறது; இரண்டுக்கும் குறைவான வயதுடைய



குழந்தைகள்; அவசர ஆணைகளின் கீழாக விளையாட்டு செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள். மேலும் தகவல்களுக்கு இங்கு வருகை புரியவும்.: [www.brampton.ca/masks](http://www.brampton.ca/masks)

**நகரின் நேவைகள் மற்றும் வசதி அமைப்புகள்**

**சிட்டி ஹால் மற்றும் பெருநிறுவன வசதியமைப்புகள்**

சிட்டி ஹால் மற்றும் பெருநிறுவன வசதியமைப்புகள் தனி நபர் சேவைகளுக்கான முன்பதிவின் பேரில் மட்டுமே திறந்திருக்கும். போகிறபோக்கில் நுழைவதற்கு அனுமதியில்லை. முன்பதிவு செய்வதற்கு இங்கு வருகை தரவும்: [www.brampton.ca/skiptheline](http://www.brampton.ca/skiptheline).

**நகரின் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வசதிகள்**

ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து பொழுதுபோக்கு வசதியமைப்புகளும் பொதுமக்களுக்கு மூடப்படும். உடற்தகுதி வாய்ந்தவராக இருப்பது எப்படி என்பதற்கான வீடியோ படங்களைக் காண, [இங்கே க்ளிக் செய்யவும்](#).

வானிலை பொருத்தமாக இருக்கும் பட்சத்தில், குடியிருப்பவாசிகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் செயல்பாட்டுடனும் இருப்பதில் உதவுவதற்காக, ப்ராம்ப்ட்டன் நகரின் திறந்தவெளி பனிச்சறுக்கு வளையங்கள் திறந்திருக்கும். வேலை செய்யும் நேரங்களை இங்கு காணலாம்: [www.brampton.ca/outdoorskating](http://www.brampton.ca/outdoorskating).

குறிப்பாக, இந்த கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில், சமுதாயத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புதான் நகர நிர்வாகத்தின் முன்னுரிமை கொண்ட விஷயமாகும். பீல் பகுதியின் புது சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப, பனிச்சறுக்கு வளையங்களுக்கு வருவதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. இது மக்கள் கொல்திறனை சமாளிக்கவும் மற்றும் தொற்று பரவல் ஏற்பட்டால் தொடர்பு உண்டானதற்கான தடம் அறியவதை சாத்தியம் ஆக்குவதற்குமேயாகும். திறந்தவெளி நிகழ்ச்சிகளை சீரமைத்துக் கொள்வதற்கான தகவல்கள் பற்றிய அறிய வருகை தரவும்: [www.brampton.ca/recreation](http://www.brampton.ca/recreation).

மேலும் தகவல்களுக்காகவும், சேவை பெறும் வேண்டுகோள்களுக்காகவும், குடியிருப்பவாசிகள் மற்றும் தொழில் அமைப்புகள் 311 என்ற எண்ணை அழைக்கலாம், visit [www.311brampton.ca](http://www.311brampton.ca) க்கு வருகை தரலாம் அல்லது 311 மொபைல் செயலியை உபயோகிக்கலாம்.

**லின்குகள்**

- [ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்-19 நிகழ்ச்சி அமைப்பு மற்றும் சேவைகள் பற்றிய புது தகவல்கள் \(City of Brampton COVID-19 programming and service updates\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரம் – என்னவெல்லாம் திறந்திருக்கும் , என்னவெல்லாம் மூடப்பட்டிருக்கும் \(City of Brampton – what's open, what's closed\)](#)
- [கோவிட்-19 அடையாளங்கள் \(COVID-19 Symptoms\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரில் சோதித்துக் கொள்ளுதல் \(Testing in Brampton\)](#)



- [தனக்குத்தானே எப்படி தனிமைப்படுத்திக் கொள்ளுதல் \(How to self-isolate\)](#)
- [கோவிட்-19 தொற்று பரவல் சமயத்தில் தொழிலகங்கள் மற்றும் பணியிடங்களை பாதுகாப்பாக வைத்தல் \(Keeping businesses and workplaces safe during COVID-19\)](#)
- [பீல் பிராந்தியத்தில் கோவிட்-19 தொற்று நோயாளிகள் \(Cases of COVID-19 in Peel\)](#)

### ஊடகத் தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமூக ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)